



T : +91 (44) 40432205
E : admin@mercantileventures.co.in
W : www.mercantileventures.co.in

30 October, 2019

The Manager,
Listing Department,
BSE Limited Corporate Relationship Department
1st Floor, New Trading Ring,
Rotunda Building,
P J Tower , Dalal Street, Fort,
Mumbai - 400 001.

Stock Code: 538942

Dear Sir,


Sub: Copies of information published in Newspapers.

Pursuant to Regulation 30 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, please find enclosed copies of information published in Financial Express (English version) and Maalaichudar (Tamil version).

You are requested to take the same on record.

Thanking you.

Yours faithfully,
For **Mercantile Ventures Limited**



Yoganandhan S
Company Secretary



Mercantile Ventures Limited

(CIN-L65191TN1985PLC037309)

Registered Office : 88 Mount Road, Guindy, Chennai - 600 032 India

EU MPs' day out in Srinagar: Shikara ride amid protests, briefing on J&K, meeting civil society

NAVEED IQBAL
Srinagar, October 29

AS THEY FLEW to Srinagar Tuesday morning, where a shutdown was being observed by local residents amid clashes with security forces, the first foreign delegation to visit Kashmir since the revocation of J&K's special status by the Centre was busy browsing through a five-page brief on the state and the situation on the ground.

In the document titled 'Briefing notes and background on Kashmir', the government provided the visiting EU MPs with a condensed account of events that unfolded in the Valley over the last three months.

It states that 91% of Kashmir is now free of all restrictions but "keeping in mind the threat posed by terrorist organisations in using mobile connectivity to organise terror actions", connectivity is being restored gradually. "76 out of 95 telephone exchanges are now functional," it says.

Stating that the government's "full focus" is on ensuring normalcy, the brief notes: "Some restrictions on communications and preventive detentions have been made at the local level based on the ground situation with a view to maintain public law and order."

The brief also says that schools are open but makes no mention of colleges and businesses. Additionally, it states that over the last fortnight, over 2,50,000 patients have visited different hospitals and that the government is allowing journalists to carry out work through a "media centre".

The EU MPs are in Kashmir for a day. Asked if the time would be sufficient to observe the situation, one of the delegates told *The Indian Express*: "This is not a very long visit. Let's hope so."

After landing in Srinagar amid high security, with roads leading out of the airport cordoned off by J&K police, the MPs' first meeting was held at the 15 Corps headquarters at Badamibagh Cantonment. Later, once section of the group went sightseeing in Srinagar and the other met civil society members at the Lalit hotel at Gupkar.

The brief for the EU delegation, meanwhile, begins with an introduction to J&K's relationship with India, starting with the document of accession. "Lord Mountbatten accepted accession as uncon-

ditional and complete," it reads. It also states that the document of accession deems Kashmir's accession to India "legal and irrevocable".

Discussing the abrogation of Article 370, the brief states: "Article 370 was not mandated by any multilateral body or agreement. Its existence guaranteed neither economic debt nor social justice."

In another section, the document discusses 'Bilateralism in India and Pakistan in the resolution of Kashmir' and notes that despite UNSC resolutions, Pakistan has failed to fulfil its obligations.

The document also underscores the treatment of religious minorities in Pakistan and the use of legislation, such as the blasphemy law, quoting reports by international news organisations, such as the BBC.

Shriram EPC
Engineering the future
Shriram EPC Limited

Regd. Office: 4th Floor, Sippag Ach Building, 18/3, Rukmin Lakshmi Saha, Egmore, Chennai 600 008. Ph: 044-49015678; Fax: 044-49015655; Email: suresh@shriramepc.com
Website: www.shriramepc.com Corporate Identification Number: L74210TN2000PLC045167

NOTICE

Pursuant to Regulation 29 read with Regulation 47 of the SEBI (Listing Obligation and Disclosure Requirements) Regulations, 2015, (Listing Regulation), Notice is hereby given that a meeting of the Board of Directors of the Company is scheduled to be held on **Tuesday, the 12th day of November, 2019**, to, inter alia, consider and approve the Un-Audited Consolidated Financial Results for the Quarter/Half year ended 30th September, 2019.

The said Notice may be accessed on the Company's website at <http://www.shriramepc.com/> and the intimation may also be accessed on the Stock Exchange websites at <http://www.bseindia.com/> and <http://www.nseindia.com>

Place : Chennai - 600 008
Date : 30.10.2019

By order of the Board
K. SURESH
Vice President & Company Secretary

TAKE
Enabling Business Efficiencies
TAKE SOLUTIONS LIMITED

Regd. Office: 27, Tank Bund Road, Nungambakkam, Chennai - 600 034, Tamil Nadu. CIN: L63090TN2000PLC046338 Website: www.takesolutions.com

NOTICE

Pursuant to the provisions of Regulation 29 and Regulation 47 of SEBI (Listing Obligation and Disclosure Requirements) Regulations, 2015, NOTICE is hereby given that a meeting of the Board of Directors of the Company will be held on Wednesday, November 06, 2019 at the Registered Office: No. 27, Tank Bund Road, Nungambakkam, Chennai 600 034, to inter alia, consider and approve the Unaudited Financial Results for the second quarter and half year ended September 30, 2019 and to consider and approve recommendation of Interim Dividend.

The said information is also available on the website of the Company at www.takesolutions.com and on the websites of the Stock Exchanges at www.bseindia.com and www.nseindia.com

For TAKE Solutions Ltd.
sd/-
Avaneesh Singh
Company Secretary

Chennai
October 29, 2019

MUTUALFUNDS
Sahi Hai
uti
UTI Mutual Fund
Haq, ek behtar zindagi ka.

NOTICE - CUM - ADDENDUM

Cessation of a Director of Board of UTI Trustee Company Pvt. Ltd.

Prof. P. G. Apte ceases to be Director on the Board of UTI Trustee Company Pvt. Ltd. with effect from close of business hours on October 24, 2019. Accordingly, reference to Prof. P. G. Apte in the Statement of Additional Information (SAI) stands deleted.

This addendum No. 44/2019-20 is an integral part of the SAI of UTI Mutual Fund and shall be read in conjunction with the SAI.

For UTI Asset Management Company Limited

Sd/-
Authorised Signatory

Mumbai
October 29, 2019

Toll Free No.: 1800 22 1230 Website: www.uti.mf.com

REGISTERED OFFICE: UTI Tower, 'Gn' Block, Bandra Kurla Complex, Bandra (E), Mumbai - 400051. Phone: 022 - 66786666. UTI Asset Management Company Ltd. (Investment Manager for UTI Mutual Fund) E-mail: invest@uticoin.in, CIN: U65991MH2002PLC137867.

Mutual Fund investments are subject to market risks, read all scheme related documents carefully.

LIC MUTUAL FUND
LIC Mutual Fund Asset Management Limited
(Investment Managers to LIC Mutual Fund)
CIN No: U67190MH1994PLC077858

Registered Office: Industrial Assurance Bldg: 4th Floor, Opp. Churchgate Station, Mumbai - 400 020.
Tel.No.: 022-66016000, Toll Free No.: 1800 258 5678, Fax No.: 022-22835606
Email: service@licmf.com Website: www.licmf.com

NOTICE-CUM-ADDENDUM No. 27 of 2019-2020

1. Change in Benchmark of LIC MF Banking & PSU Debt Fund ("the scheme") w.e.f. November 1, 2019

LIC MF Trustee Private Limited, the Trustees of LIC Mutual Fund ("the Fund") has approved change in Benchmark of LIC MF Banking & PSU Debt Fund w.e.f. November 1, 2019

Scheme Name	Existing Benchmark	Revised Benchmark
LIC MF Banking & PSU Debt Fund	CRISIL Short Term Bond Fund Index	Nifty Banking and PSU Debt Index

Justification:- The revised Benchmark Index is a better representative of the constituent and the current positioning of the Scheme.

Investors are requested to take note of the above change in underlying benchmark index of the Scheme of LIC Mutual Fund.

2. Unaudited Half Yearly Financial Results for the Schemes of LIC Mutual Fund for the half year ended September 30, 2019

Notice is hereby given that in accordance with Regulation 59 of SEBI (Mutual Funds) Regulation, 1996 read with SEBI Circular No. CIR/IMD/DF/21/2012 dated September 13, 2012 and SEBI (Mutual Funds) (second Amendment) Regulations, 2012 vide Notification dated September 26, 2012 the unit holders of all the Scheme(s) of LIC Mutual Fund are requested to note that the Unaudited Half Yearly Financial Results for the half year ended September 30, 2019, is hosted on the AMC website - www.licmf.com in a user friendly and downloadable format on October 29, 2019.

3. Modification to section in Statement of Additional Information

Following shall be added under point VI. C. General Information section

Treatment of purchase/switch/Systematic Investment Plan ("SIP")/Systematic Transfer Plan ("STP") transactions received through distributors who are suspended by AMFI shall be as follows:

a) During the period of suspension, no commission shall be accrued or payable to the distributor whose ARN is suspended. During the period of suspension, commission on the business sourced prior to the date of suspension shall stand forfeited, irrespective of whether the suspended distributor is the main AMFI Registration Number ("ARN") holder or a sub-distributor.

b) All Purchase and Switch transactions, including SIP/STP registered prior to the date of suspension and fresh SIP/STP registrations received under the ARN code of a suspended distributor during the period of suspension, shall be processed under "Direct" Plan and shall be continued under Direct Plan perpetually. AMC shall suitably intimate to the unitholder(s)

*Note: If the AMC receives a written request/instruction from the first/sole unitholder to shift back existing assets, future SIP/STP instalments or both to Regular Plan under the ARN of the distributor post the revocation of suspension of ARN, the same shall be honored. Investors may be liable to bear capital gains taxes as per their individual tax position for such transactions.

c) All Purchase and Switch transactions including SIP/STP transactions received through the stock exchange platforms through a distributor whose ARN is suspended shall be rejected.

d) In cases where the ARN of the distributor is permanently terminated, the unitholders have the following options:

- Switch their existing investments under the Regular Plan to Direct Plan (Investors may be liable to bear capital gains taxes as per their individual tax position for such transactions); or
- Continue their existing investments under the Regular Plan under ARN of another distributor of their choice

This is applicable for all Schemes of LIC Mutual Fund with effect from October 31, 2019.

All the other terms and conditions of the Scheme Information Document (SID), Key Information Memorandum (KIM) of the respective Schemes and Statement of Additional Information (SAI), read with the addenda issued from time to time, will remain unchanged.

Date : 29/10/2019
Place: Mumbai

For LIC MUTUAL FUND ASSET MANAGEMENT LIMITED
Sd/-
Authorised Signatory

Mutual Fund investments are subject to market risks, read all scheme related documents carefully.

HBL POWER SYSTEMS LIMITED
CIN: L40109TG1986PLC006745
Regd. Off: 8-2-601, Road No.10, Banjara Hills, Hyderabad - 500 034

NOTICE

Notice is hereby given that pursuant to Regulation 29 and 30 of Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, it is hereby informed that a meeting of the Board of Directors of the Company will be held on Thursday, November 14, 2019 inter-alia to consider and to take on record the unaudited (standalone / consolidated) financial results for the quarter ended on September 30, 2019 pursuant to SEBI (LODR) Regulations, 2015.

Place : Hyderabad
Date : 29/10/2019

For HBL Power Systems Limited
Sd/- M.V.SS Kumar
Company Secretary

**FORM A
PUBLIC ANNOUNCEMENT**
(Under Regulation 6 of the Insolvency and Bankruptcy Board of India (Insolvency Resolution Process for Corporate Persons) Regulations, 2016)
FOR THE ATTENTION OF THE CREDITORS OF SALVI CHEMICAL INDUSTRIES LIMITED

RELEVANT PARTICULARS	
1. Name of Corporate Debtor	SALVI CHEMICAL INDUSTRIES LIMITED
2. Date of Incorporation Of Corporate Debtor	10/10/2005
3. Authority Under Which Corporate Debtor Is Incorporated / Registered	Registrar of Companies - Mumbai
4. Corporate Identity No./Limited Liability Identification No. of corporate debtor	U24230MH2005PLC156833
5. Address of the Registered Office and Principal Office (if any) of Corporate Debtor	107/108 Western EDGE II (Commercial) Off W.E.Highway, Borivali (East) Mumbai Mumbai City MH 400068 IN
6. Insolvency commencement date in respect of Corporate Debtor	Order delivered: 15/10/2019 (Copy of order received on 29/10/2019)
7. Estimated date of closure of insolvency resolution process	25/04/2020 (Being 180 days from the commencement of CIRP)
8. Name and registration number of the insolvency professional acting as interim resolution professional	MR. SANTANU T RAY Registration No. IBBI/PA-002/IP-000360/2017-2018/11055
9. Address and e-mail of the interim resolution professional, as registered with the Board	301, A Wing, B S E L Tech Park, Sector 30 A, Opposite Vashi Railway Station, Vashi, Thane, Navimumbai, Maharashtra, 400705 EMAIL: santanutr@saainsolvency.com
10. Address and e-mail to be used for correspondence with the interim resolution Professional	AAA INSOLVENCY PROFESSIONALS LLP, A301, BSEL Tech Park, Sector 30A, Opp. Vashi Railway Station-400705. EMAIL: salvichemicals@saainsolvency.com Phone No. 022-42667394
11. Last date for submission of claims	12/11/2019
12. Classes of creditors, if any, under clause(b) of sub-section (6A) of section 21, ascertained by the interim resolution professional	NA
13. Names of Insolvency Professionals identified to act as Authorized Representative of creditors in a class (Three names for each class)	NA
14. (a) Relevant Forms and (b) Details of authorized representatives are available:	NA

FOR THE ATTENTION OF THE CREDITORS OF SALVI CHEMICAL INDUSTRIES LIMITED
Notice is hereby given that the National Company Law Tribunal, Mumbai has ordered the commencement of a corporate insolvency resolution process of SALVI CHEMICAL INDUSTRIES LIMITED on 15/10/2019 (order received on 29/10/2019).

The creditors of SALVI CHEMICAL INDUSTRIES LIMITED are hereby called upon to submit their claims with proof on or before 12/11/2019 to the interim resolution professional at the address mentioned against entry No. 10. The proof of claims is to be submitted by way of the following specified forms:

- Form B: For Proof of claims by Operational Creditors except Workmen and Employees
- Form C: For Proof of claims by Financial Creditors
- Form D: For Proof of claim by a Workman or an Employee
- Form E: For Proof of claims by Authorized Representative of Workmen and Employees
- Form F: For claims by creditors (other than Operational and Financial Creditors).

The above mentioned forms can be downloaded from the website www.ibbi.gov.in/downloadform.htm under the Insolvency and Bankruptcy Board of India Insolvency Resolution Process for Corporate Persons Regulations, 2016.

The financial creditors shall submit their claims with proof by electronic means only. All other creditors may submit the claims with proof in print, by post or by electronic means.

Submission of false or misleading proofs of claim shall attract penalties.

SANTANU T RAY
Insolvency Professional
AAA Insolvency Professionals LLP
Registration No.: IBBI/PA-002/IP-000360/2017-2018/11055

Date: 30/10/2019
Place: Mumbai

PGIM India Asset Management Private Limited
(Erstwhile DHFL Pramerica Asset Managers Private Limited)
2nd Floor, Nirfon House, Dr. A.B. Road, Worli, Mumbai - 400 030.
Tel.: +91 22 6159 3000, Fax: +91 22 6159 3100
CIN: U74900MH2008FTC187029 Toll Free No.: 1800 266 7446
Website: www.pgimindiamf.com

NOTICE (No. 28 of 2019 - 20)

Notice is hereby given that in accordance with Regulation 59 of SEBI (Mutual Funds) Regulation 1996 read with SEBI Circular No. CIR/IMD/DF/21/2012 dated September 13, 2012 and SEBI (Mutual Funds) (Second Amendment) Regulations, 2012 vide Notification dated September 26, 2012 the unit holders of all the Scheme(s) of PGIM India Mutual Fund (Fund) are requested to note that the Unaudited Half Yearly Financial Results of all the Scheme(s) of the Fund for the half year ended September 30, 2019, are hosted on the website www.pgimindiamf.com and www.amfiindia.com.

For PGIM India Asset Management Private Limited
(Investment Manager for PGIM India Mutual Fund)
Sd/-
Authorized Signatory

Place : Mumbai
Date : October 29, 2019

MUTUAL FUND INVESTMENTS ARE SUBJECT TO MARKET RISKS, READ ALL SCHEME RELATED DOCUMENTS CAREFULLY.

PGIM India Asset Management Private Limited
(Erstwhile DHFL Pramerica Asset Managers Private Limited)
2nd Floor, Nirfon House, Dr. A.B. Road, Worli, Mumbai - 400 030.
Tel.: +91 22 6159 3000, Fax: +91 22 6159 3100
CIN: U74900MH2008FTC187029 Toll Free No.: 1800 266 7446
Website: www.pgimindiamf.com

NOTICE CUM ADDENDUM (No. 29 of 2019 - 20)
NOTICE CUM ADDENDUM TO THE SCHEME INFORMATION DOCUMENTS ("SIDs") AND KEY INFORMATION MEMORANDUMS ("KIMs") OF SCHEMES OF PGIM INDIA MUTUAL FUND ("THE MUTUAL FUND")

Change in the Benchmark of the Schemes

Investors are requested to note that, the Trustees to the Mutual Fund have decided to change the benchmark of the following schemes of the Mutual Fund with effect from November 01, 2019 as under:

Scheme	Existing Benchmark Index	Revised Benchmark Index
PGIM India Banking and PSU Debt Fund (Banking and PSU Fund - An open ended debt scheme predominantly investing in Debt instruments of banks, Public Sector Undertakings, Public Financial Institutions and Municipal Bonds)	CRISIL Short Term Bond Fund Index	CRISIL Banking & PSU Debt Index
PGIM India Credit Risk Fund (Credit Risk Fund - An open ended debt scheme predominantly investing in AA and below rated corporate bonds (excluding AA+ rated corporate bonds))	CRISIL Composite AA Short Term Bond Index	NIFTY Credit Risk Bond Index
PGIM India Ultra Short Term Fund (Ultra Short Duration Fund - An open ended ultra-short term debt scheme investing in instruments such that the Macaulay duration of the portfolio is between 3 months to 6 months)	CRISIL Liquid Fund Index	CRISIL Ultra Short Term Debt Index
PGIM India Diversified Equity Fund (Multi Cap Fund - An open ended equity scheme investing across large cap, mid cap, small cap stocks)	S&P BSE 200 TR Index	Nifty 500 TRI Index

The revised benchmark indexes will be a better representation of the above Schemes' portfolios and thus will be more suited for comparing the performance of the schemes. Investors are requested to take note of the aforesaid change.

This Notice-cum-Addendum forms an integral part of the SIDs and KIMs of the abovementioned Schemes of the Mutual Fund, as amended from time to time. All the other terms and conditions of SIDs and KIMs of the abovementioned Schemes of the Mutual Fund except as specifically modified herein above remain unchanged.

The Trustee/AMC reserves the right to change/modify the provisions mentioned above at a later date.

For PGIM India Asset Management Private Limited
(Investment Manager for PGIM India Mutual Fund)
Sd/-
Authorized Signatory

Place : Mumbai
Date : October 29, 2019

MUTUAL FUND INVESTMENTS ARE SUBJECT TO MARKET RISKS, READ ALL SCHEME RELATED DOCUMENTS CAREFULLY.

Oriental Bank of Commerce
(A GOVERNMENT OF INDIA UNDERTAKING)
Deptt. of Information Technology, Corporate Office
Plot No. 5, Sector 32, Institutional Area, Gurugram - 122001

NOTICE INVITING BIDS

Online bids are invited from reputed vendors for "Renewal & Procurement of Bigfix Licenses And Facility Management Services for Patch Management Solution". Detailed Terms and conditions along with the RFP document are available on websites www.obcindia.co.in and <https://www.tenderwizard.com/OBC>.

Please note that all future updates like Corrigenda, Addenda, Reply to Pre-bid queries etc shall be available on www.obcindia.co.in and <https://www.tenderwizard.com/OBC>

BID Document Download Start Date & Time: 30-10-2019, 01:00 PM
Document Download End Date & Time : 20-11-2019, 01:00 PM

General Manager(IT)

APOLLO TYRES LTD.
Regd. Office: 3rd Floor, AICC VSI Maxima, Near M. S. Rama Junction, Panampilly Nagar, Kochi-682036 (Kerala)
(CIN: L25111KL1972PLC002449)
Tel: + 91 484 4012046 Fax: + 91 484 4012048
E-mail: investors@apolloyres.com | Web: apolloyres.com

NOTICE

Pursuant to Regulations 29 and 47 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, notice is hereby given that a meeting of the Board of Directors of the Company is scheduled to be held on November 5, 2019 (Tuesday) to consider and approve, inter-alia, the unaudited financial results for the quarter/half year ended September 30, 2019.

The information contained in this notice is also available on the Company's website, www.apolloyres.com and also on the website of the stock exchanges, www.bseindia.com and www.nseindia.com.

For Apollo Tyres Ltd.
Sd/-
Seema Thapar
Company Secretary

Date : 29.10.2019
Place : Gurugram

COMPANY NOTICE
GLAXOSMITHKLINE CONSUMER HEALTHCARE LIMITED
CIN: L24231PB1958PLC002257

Registered Office: Patiala Road, Nabha 147 201 (Punjab)
Tel No: 01765 306400 Email: investor.2.co@gsk.com
Fax No: 01765 220642 Website: www.gsk-ch.in

Pursuant to Regulation 29 & 47 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, Notice is hereby given that a meeting of the Board of Directors of the Company will be held on Tuesday, November 07, 2019 at the Corporate Office of the Company at 24th & 25th Floor, One Horizon Centre, DLF Phase - V, Golf Course Road, Gurugram 122 002, inter-alia to consider and take on record the Audited Financial Results for the financial year ended on September 30, 2019.

The Notice of the above meeting is available on the Company's website www.gsk-ch.in and also on the website of the respective stock exchange(s) i.e. www.bseindia.com and www.nseindia.com.

For GlaxoSmithKline Consumer Healthcare Ltd.
Shanu Saksena
Company Secretary

Place: Gurugram
Date: 30.10.2019

NILE LIMITED
CIN: L27029AP1984PLC004719
Regd. Office: Plot No 38 & 40, APIC Industrial Park, Gajulam andyam Village, Renigunta Mandal, Tirupati-517520 Andhra Pradesh
Corp Office: Plot No 24A/A, M.A Colony, Rd. No. 12, Banjara Hills, Hyderabad-500 034, Telangana. Ph: 040-23606641, Fax: 040-23606640
E-mail: legal@nilelimited.com | Website: www.nilelimited.com

NOTICE

Pursuant to Regulation 47 of the SEBI (LODR) Regulations, 2015, notice is hereby given that a meeting of the Board of Directors of the company will be held on Friday, 8th November, 2019 inter-alia, to consider and approve the unaudited financial results of the company for the quarter ended 30th September, 2019.

For NILE Limited
Sd/-
Company Secretary

Place : Hyderabad
Date : 30.10.2019

**தம்பதியை தாக்கி
5 பவுன்
நகை பறிப்பு**

**1,120 பயனாளிகளுக்கு
ரூ.38 கோடி கடனுதவி**

[illegible]